


மாதிரி பாடத்திட்டத்தின்படி AICTE - ஆல் பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகம்

வெளிப்பாடு அடிப்படையிலான கல்வியின்படி வடிவமைக்கப்பட்டது

தேசிய கல்விக் கொள்கை 2020

# பொறியியல் வரைகலை



கே.கே. ஜெயின்  
ஷரத் கே. பிரதான்

## Engineering Graphics (Tamil) (DIP134TA)

Author : K. K. Jain

ISBN 13 : 978-93-91505-98-1

ISBN 10 : 93-91505-98-8

E-ISBN 13 : 978-93-91505-98-1

Edition : First

Pages : 352

Type of book : Paperback

Year : 2022

Language : Tamil

Publisher : Khanna Publishing House

Regular Price :  
Rs 448.00

Sale Price : Rs 358.40

Categories : [AICTE Prescribed Textbooks](#), [All books](#), [Tamil Books](#)

Condition  
Type : New

Country  
Origin : India



**Khanna Publishing House**

4C/4344, Ansari Road, Daryaganj, New Delhi-110002

Email: [contact@khannabooks.com](mailto:contact@khannabooks.com) | Tel: 011-2324 44 47 - 48 | Mobile: + +91-99109 09320

---

## Product Description

---

“Engineering Graphics” is a compulsory paper for the first year Diploma course in Engineering & Technology. Syllabus of this book is strictly aligned as per model curriculum of AICTE, and academic content is amalgamated with the concept of outcome based education.

Book covers six topics- Basic Elements of drawing , Orthographic Projections, Isometric Projections, Free Hand Sketcher of Engineering Elements, Computer Aided Drafting Interface, Computer Aided Drafting. Each topic is written in easy and lucid manner. Every chapter contains a set of exercise at the end of each unit to test the student’s comprehension.

### Some salient features of the book

| Content of the book is aligned with the mapping of Course Outcomes, Programs Outcomes and Unit Outcomes.

| In start of each unit learning outcomes are listed to make the student understand what is expected out of him/ her after completing that unit.

| Book provides lots of recent information, interesting facts, Codes for E-resources, QR Code for use of ICT, projects, group discussion etc.

| Student and teacher centric subject materials included in book with balanced and chronological manner.

| Figures, tables and software screen shots are inserted to improve clarity of the topics.

| Apart from essential information a ‘Know More’ section is also provided in each unit to extend the learning beyond syllabus.

| Short questions, objective questions

---

## Table of Contents

---

Foreword, Acknowledgement, Preface, Outcome Based Educations, Course Outcomes, Abbreviations and Symbols, List of Figures, List of tables Guidelines for Teachers, Guidelines for Students

UNIT 1: Basic Elements of Drawing

UNIT 2: Orthographic Projections

UNIT 3: Isometric Projections

UNIT 4: Free Hand Sketches of Engineering Elements

UNIT 5: Computer Aided Drafting Interface

UNIT 6: Computer Aided Drafting



---

## Author

---

**Sharad K. Pradhan** Sharad K. Pradhan **K. K. Jain** K. K. Jain </p>

---



**Khanna Publishing House**

4C/4344, Ansari Road, Daryaganj, New Delhi-110002

Email: [contact@khannabooks.com](mailto:contact@khannabooks.com) | Tel: 011-2324 44 47 - 48 | Mobile: + +91-99109 09320